

## THASL தலைவரிடமிருந்து செய்தி

அன்பார்ந்த பங்காளர்களே,

எங்களது சுற்றுலாத்துறை ஆனது அதன் வரலாற்றில் மிகவும் மோசமான ஓர் சூழ்நிலையினை எதிர்க்கொள்ளும் ஓர் காலகட்டத்தில் இதை நான் எழுதுகின்றேன். நாட்டில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதோடு நீங்கள் அனைவரும் இப்போது உங்கள் வீடுகளில் தான் இருப்பீர்கள். நாம் முன்பு போல வழக்கமான தொடர்பினை கொண்டிருக்க முடியாது என்பதால் உங்கள் அனைவருக்கும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாகவும் உண்மை நிலவரங்கள் உள்ளடங்கலாகவும் ஓர் சிறிய செய்திமடலை அனுப்புவது சிறப்பாக இருக்குமென THASL எண்ணியது.

அனுப்பப்பட்டிருக்கும் செய்திகளை வாசிக்கவும். நாம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிலவரங்கள் பற்றிய இவ்வகையான புதுப்பித்தல்களை உங்களுக்கு அனுப்ப முயற்சி செய்கின்றோம். உங்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாதுகாப்பாய் இருங்கள்!

**சனத் உக்வத்த**

## இலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமை




பெரும்பாலான ஹோட்டல்கள் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புகளுக்கு குறைந்தளவிலான ஆள்களைக் குறைந்தபட்ச செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன.

இலங்கை ஹோட்டல்கள் தங்களது நாடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ள கிட்டத்தட்ட 10000 சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த உபசரிப்புக்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. அவர்கள் பாதுகாப்பாகவும் ஹோட்டல் ஊழியர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் உள்ளனர்.

இவ் வைரஸ் எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையினால் மீள் இயக்கத்திற்கான உறுதியான திகதியை எங்களால் தீர்மானிக்க முடியாது உள்ளது.

ஏப்ரல் 2020 இல் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை பூச்சியமாகும்.



எவ்வாறாயினும் அடுத்த மூன்றுமாத காலப்பகுதிக்குள் உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமாயின் 2020 டிசம்பரிற்குள் சுற்றுலாத்துறை ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணலாம்.

நாடு முடக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் கடினமான செலவு முகாமைத்துவம், புதிய உற்பத்திகள் மற்றும் சேவை தொடர்பான மேம்படுத்தல்கள் தயார்ப்படுத்தல், சகல பிரிவுகளிற்கும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தி செயற்படுத்தல் மற்றும் ஊழியர் குழாமிற்கு பயிற்சிகளை வழங்கல் போன்றவற்றில் கவனஞ் செலுத்தப்படல் வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. (பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் பொருந்தும்)


மேலும் வாசிக்க

## இலங்கைக்கு வெளியே என்ன நடக்கிறது?



ஏப்ரல் 2020 இல் தெற்காசிய வலையமைப்பில் சுற்றுலாத்துறை 56% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. (ForwardKeys).

மேலும் வாசிக்க



உலகளாவிய ரீதியில் எயார்லைன்கள் 80% விமான சேவைகளை குறைத்துள்ளது.

மேலும் வாசிக்க



சில நாடுகள் இயல்பு நிலைக்கு மீள ஆரம்பித்துள்ளதுடன் எடிஹாட் மற்றும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் வரையறுக்கப்பட்ட விமான சேவைகளை மே மாதம் ஆரம்பித்தது.

மேலும் வாசிக்க

## சுற்றுலாத்தறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?




THASL உழியர்களுக்கான 6 மாத கால சம்பளத்தை வழங்க அரசாங்க உதவியை கோரியுள்ளது. தற்போது அக்கோரிக்கைக்கான பதிலுக்காக காத்திருக்கின்றோம்.

மேலும் வாசிக்க



இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலாத்துறை மேம்படுத்தல் பணியகம் ஆனது இப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் இலங்கையினை மேம்படுத்தும் வகையில் எதிர்த்து போராடக் கூடிய வகையிலான உலகளாவிய சந்தைப்படுத்தல் செயற்திட்டம் ஒன்றை தயார்ப்படுத்தி வருகின்றது. இது எங்களுடைய நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை அதிகரிக்கச் செய்யும் என எதிர்ப்பார்க்கின்றோம்.



மேம்படுத்தல் வீடியோக்கள் ஏற்கனவே பொருத்தமான ஊடகங்களில் ஒளிபரப்பப்படுகின்றன.

மேம்படுத்தல் வீடியோக்கள்

## வரும் மாதங்களில்

## ஹோட்டல்கள் சில சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது:

### TRAINING



சகல பிரிவுகளிலும் செயற்படுத்த கூடியவாறான ஆரோக்கியம்சார் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள்.



வாடிக்கையாளர் சேவையில் ஊழியர்களின் பயிற்சியை அதிகரித்தல்.



'முன் கற்றலுக்கான அங்கீகாரம்' (RPL) சான்றிதழ்களை தொடர்வதற்கு ஊழியர்களுக்கு வாய்ப்புக்கள்.

### நீங்கள் என்ன செய்ய முடியும்?



ஊரடங்கு விதிமுறைகள், சமூக இடைவெளிகள் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் போன்றவற்றிற்கான அரசாங்கத்தின் விதிமுறைகளை கடைப்பிடித்தல்.



சனநெருக்கடியான இடங்களை தவிர்த்தல் மற்றும் உங்களுக்கும் பொது வெளியில் ஏனையோருக்குமிடையில் 1 மீற்றர் இடைவெளியினை கடைப்பிடித்தல்.



உங்கள் கைகளை நன்றாக அடிக்கடி கழுவவும்



நீங்கள் மற்றும் உங்கள் அருகிருப்போர் சிறந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றீர்கள் என்பதனை உறுதிசெய்யவும். உதாரணமாக இருமல் அல்லது தும்மல் வரும்போது வாய் மற்றும் முக்கு பகுதியினை முழங்கையினை வளைத்து மறைத்தல் அல்லது வீசக்கூடிய டிசு ஒன்றினை பாவித்தல்.



வீட்டை விட்டு வெளியே செல்லும் எவ்வேளையிலும் முகக்கவசம் ஒன்றை பயன்படுத்தவும்.



உங்களது, வாய் கண்கள் மற்றும் மூக்கினை தொடுவதை தவிர்க்கவும்.



உங்களுக்கு காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் மருத்துவ ஆலோசனை பெறவும் .மிகவும் அவசரமான நிலை ஏற்படின் 1990 இற்கு அழைப்பினை ஏற்படுத்தி அம்புலன்ஸ் வசதியினை பெற்றுக்கொள்ளவும்.



மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றும் அதேவேளை ஓர் சமபலம் கொண்ட உணவு கட்டுப்பாட்டு முறையினை பின்பற்றுவதோடு தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக இருந்து உங்களையும் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கவும்.